

GKR'S INSTITUTE



✍ DAILY CURRENT AFFAIRS

✍ MONTHLY MAGAZINE

✍ TOPICWISE QUESTION

✍ WEEKLY CURRENT AFFAIRS

✍ ONE LINER FOR CURRENT AFFAIRS

✍ MONTHLY QUESTION AND ANSWER

26.08.2022

WEBSITE LINK : <https://gkrsinstitute.com/>

Telegram Link : <https://t.me/gkrsInstitute>

FACEBOOK LINK : <https://www.facebook.com/தமிழில்-பயில்வோம்-UPSC-102987411064022/>

மாநில செய்திகள்

1. தேசிய நல்லாசிரியர் விருது

- ❖ மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- ❖ இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.
- ❖ நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
- ❖ ராமநாதபுரம் மாவட்டம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் **கே.ராமச்சந்திரனுக்கு** 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ❖ **ஆசிரியர் கே.ராமச்சந்திரனின் செயல்பாடுகள்:**
 - இடைநிலை ஆசிரியரான கே.ராமச்சந்திரன் தனது கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு பயிற்சி வழங்கி வருகிறார்.
 - **Students Skills** என்ற பெயரில் Youtube இல் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு என தனியாக கணக்கை தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார்.
- ❖ **புதுச்சேரி ஆசிரியருக்கு விருது:**
 - புதுச்சேரி முதலியார் பேட்டை அர்ஜுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் **தே.அரவிந்தராஜா** தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
 - பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு 30 வகையான நவீன உத்திகளை பயன்படுத்தி பாடம் நடத்தியது, மாணவர்களுக்கு கல்வியுடன் சமூக அக்கறை அறிவியல் ஆராய்ச்சிகளை வளர்த்தெடுத்தல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதல் உள்ளிட்டவற்றுக்காக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

2. பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம்

- ❖ தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் **ஒன்பதாம் வகுப்பு முதல் +2** வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- ❖ இதன் மூலம் மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது, தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவம் பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய செய்திகள்

1. ஐஎம்எஃப் செயல் இயக்குநர்

- ❖ சர்வதேச நிதியத்தின் ஐஎம்எஃப் செயல் இயக்குநராக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் **கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்** நியமிக்கப்படுவதாக மத்திய பணியாளர்கள் அமைச்சகம் தெரிவித்தது.
- ❖ தற்போது சர்வதேச நிதியத்தில் இந்தியா சார்பில் செயல் இயக்குநராக செயல்பட்டு வரும் சுர்ஜித் எஸ்.பல்லா கடந்த 2019 அக்டோபரில் இந்த

- பொறுப்பை ஏற்றார்.
- ❖ அவரது பணிக்காலம் அக்டோபர் 30-இல் நிறைவடைகிறது.

2. டிஆர்டிஓ புதிய தலைவர்

- ❖ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவராகவும் விஞ்ஞானி **சமீர் வி காமத்தை** நியமிக்க நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ இதன் தலைவராக இருந்த சதீஸ் ரெட்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.
- ❖ கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு இரு ஆண்டுகள் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

3. விக்ராந்த் விமானம்

- ❖ உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் இரண்டாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
- ❖ கொச்சியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
- ❖ சில ஆண்டுகளுக்கு இதில் **மிக் - 29கே போர் விமானங்கள்** இயக்கப்பட உள்ளன.
- ❖ இப்போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவதன் மூலம் 40,000 டன் எடைக்கு மேலான பிரிவில் உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டும் திறன் கொண்ட உயர்நாடுகள் குழுவில் இந்தியா கால் பதிக்க உள்ளது.
- ❖ தற்போது இந்தியாவிடம் **ஐஎன்எஸ் விக்ரமாதியா** என்கிற ரஷ்ய தயாரிப்பு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே உள்ளது.

4. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்

- ❖ ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியானது மாணவர்களிடையே **புத்தாக்க கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில்** கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- ❖ சமூகம் அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறிவதற்காக மாணவர்களின் தளமாக இது தொடங்கப்பட்டது.